



செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

(தன்னாட்சி நிறுவனம், கல்வி அமைச்சகம், இந்திய அரசு)

செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600100

CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL

(An Autonomous Institution under the Ministry of Education, Government of India)

Chemmozhi Salai, Perumbakkam, Chennai - 600100

Quotation No.2

Dt.20.06.2024

Inviting bid for Printing, Binding, Production and Supply of 300 copies of the books

CICT is intending to print the above mentioned publication as per the specifications given below. Please quote the rates in the prescribed Performa. The technical specifications of subject title are as under

- 1) Print Order : 300 Copies
- 2) Book Size : 1 / 4 Crown Size
- 3) Trimming Size : 18cms X 24cms
- 4) Inner Paper & Printing : 80 GSM Maplitho (Natural Shade) Single colour (Forward one page in Multicolour Art Paper)
- 5) Plate : PS Plate
- 6) Binding : Hard Bound with Section Sewing
- 7) Cover : Hard Bound 2.5mm, Foreign Kabh end paper 120GSM Natural Shade
- 8) Binding : Binding case with self PVC Wrapper of 130 GSM Art Paper
- 9) Jacket : Multicolour Outer Jacket 170 GSM Art Paper with Matt finishing
- 10) Text Content : Text content and Wrapper will be given in CD or Softcopy of PDF
- 11) Packing : Shrink Wrap .
- 12) Time Schedule : 10 days from the date of issue of final order (**The L1 printer has to provide a dummy copy initially for proof checking**)

Quotation Format:

Sl.No.	Name of the Titles	Base Price	GST	Total
--------	--------------------	------------	-----	-------

The last date of receipt of quotation is **28-06-2024**. The quotation will be opened on the same day.

S/d

REGISTRAR

HINDI BOOK LIST 2024

S.No.	Title of the Book	No. of Pages
1.	नट्रिणै - நற்றிணை - Narriṇai	594
2.	कुरुन्तोगै - குறுந்தொகை -Kuruntokai	528
3.	ऐङ्कुरुनूरु - ஐங்குறுநூறு - Aiṅkuruṇūru	636
4.	पटिरुप्पत्तु - பதிற்றுப்பத்து - Patiruppattu	298
5.	परिपाडल् - பரிபாடல் - Paripāṭal	326
6.	कलित्तोगै - கலித்தொகை - Kalittokai	602
7.	अगनानूरु - அகநானூறு - Akanāṇūru	1059
8.	पुरनानूरु - புறநானூறு - Puranāṇūru	1032
9.	पत्तुप्पाट्टु - பத்துப்பாட்டு - Pattuppāṭṭu	564
10.	इरैयनार् कळवियल् - இறையனார் களவியல் - Irāiyanār Kaḷaviyal	50
11.	तमिल् इलक्किय वरलारु - தமிழ் இலக்கிய வரலாறு - Tamil Ilakkiya Varalāru	204
12.	मुत्तोल्लायिरम् - முத்தொள்ளாயிரம் - Muttollāyiram	110
13.	पतिनेण्कीळ्क्कणक्कु नूल्कल् - भाग - I பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (பாகம் - I) Patiṇeṇkīlḱkaṇakku Nūlkaḷ (Volume I)	905
14.	पतिनेण्कीळ्क्कणक्कु नूल्कल् - भाग - II பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (பாகம் - II) Patiṇeṇkīlḱkaṇakku Nūlkaḷ (Volume II)	572
15.	पतिनेण्कीळ्क्कणक्कु नूल्कल् - भाग - III பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (பாகம் - III) Patiṇeṇkīlḱkaṇakku Nūlkaḷ (Volume III)	419
16.	नालडियार् - चार चरण पद्य நாலடியார் - Nālaṭiyār	266
17.	नात्मणिक्कडिगै - चारमणि आभूषण நான்மணிக்கடிகை - Nāṇmaṇikkaṭikai	88
18.	इन्ता नाऱपतु - अमधुर चालीस இன்னா நாற்பது - Innā Nārpātu	56
19.	इत्तियवै नाऱपतु - मधुर चालीस	56

	இனியவை நாற்பது - Iniyavai Nārpatu	
20.	तिरिक्कुगम् - त्रयौषध திரிகடுகம் - Tirikaṭukam	94
21.	चिरुपञ्चमूलम् - लघुपञ्चमूल சிறுபஞ்சமூலம் - Cīrupañcamūlam	90
22.	आचारकोवै - आचार संहिता ஆசார்க்கோவை - Ācārakkōvai	90
23.	एलादि - इलायची आदि ஏலாதி - Ēlāti	84
24.	ऐन्तिणै ऐम्पतु - पंचक्षेत्र पचास ஐந்திணை ஐம்பது - Aintiṇai Aimpatu	76
25.	ऐन्तिणै ऐலுபது - पंचक्षेत्र सत्तर ஐந்திணை எழுபது - Aintiṇai Elupatu	88
26.	तिणैமொळि ऐम्बது - तिणैमोळि पचास திணைமொழி ஐம்பது - Tiṇaimoli Aimpatu	70
27.	तिणैमालै नूट्रैम्बदु - तिणैमालै डेढ सौ திணைமாலை நூற்றைம்பது - Tiṇaimālai Nūṟraimpatu	140
28.	कार् नाऱ्पदु - वर्षाऱ्ऋतु चालीसा கார் நாற்பது - Kār Nārpatu	62
29.	कलवळि नाऱ्पदु - रणक्षेत्र चालीस களவழி நாற்பது - Kaḷavali Nārpatu	58
30.	मुतुमोळिक् काञ्चि - लोक नश्वरता- कहावतें (सूक्तियाँ) முதுமொழிக் காஞ்சி - Mutumolikkāñci	60
31.	पळमोळि नानूरु - कहावत चतुश्शती பழமொழி நானூறு - Paḷamoli Nāṇūru	280
32.	कैन्निलै - आचरण निर्वाह கைநநிலை - Kainnilai	74

Terms & Conditions

1. The quotation must specify the period within which the supply could be effected from the date of receipt of firm orders.
2. Quotation received after the due date will not be considered.
3. Your quotation for materials should be strictly in accordance with the specifications shown. In case if you are offering substitutes, state clearly the exact specification etc., of the materials to be printed.
4. The price quoted should be inclusive of all charges the packing costs and it will be assumed that packing materials (cases etc.) are non-returnable unless otherwise stated and should also include delivery charges.
5. The price quoted by you should be inclusive of all taxes.
6. **Earnest Money Deposit (EMD) 3% on price quoted** by you should be enclosed along with your quotation.
7. The Director reserves the right to accept the whole or part of any quotation without assigning any reason and the lowest or any quotation will not necessarily be accepted. The director's decision shall be the final.
8. A sample copy of the printed book and the cover shall be submitted to the Institute and get approved before Final Printing.
9. **THE PRINTED BOOKS AS PER SPECIFICATION SHOULD BE DELIVERED TO DIRECTOR, CICT WITHIN TEN WORKING DAYS FROM THE DATE OF ISSUE OF WORK ORDER IN GOOD CONDITION.**
10. If it is discovered that the materials supplied are not exactly according to our specification, the entire stock will be rejected without any reason.
11. The institute reserves the right to inspect the goods offered at any stage of manufacture / supply at your premises.
12. Any dispute arising out of or relating to this enquiry shall be deemed to have arisen in Chennai and is subject to adjudication of the Chennai courts.
13. Rates quoted once will remain firm for that particular dealing.
14. The quotation should be kept valid for a period of 7 days from the date of opening for acceptance.
15. Payment will be made after confirmation on receipt of the materials in good condition at this institute (normally within 10days). Advance payments will not be entertained at any circumstances.
16. The sample book format already printed by the printer has to be sent along with the quotation.
17. Xerox copy of GST Registration Number and PAN must be furnished along with your quotation.
18. The price accepted by the director is final, and no deviation from it will be accepted without the director's agreement in writing.

**Sd./-
Registrar**